திரு. வேடசெந்தூர் வி. பி. பாலசுப்பிரமணியன் : பேரவைத் தலைவர் அவர்களே, சட்ட மன்ற உறுப்பினருக்கு அளிக்கும் பட்ஜெட் ஸ்பீச், கவர்னர் அட்ரஸ் போன்றவைகள் அச்சடிப்பதற்காக இங்கிருந்து கவர்ன்மென்ட் பிரஸிற்கு போகவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அவைகளை இங்கேயே அச்சடிக்கும் வகையில் தலைமைச் செயலகத்திலேயே ஒரு மினி பிரஸ் துவங்க அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன். (மணியடிக்கப்பட்டது.)

கட்டயன் தேவன் பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகள்.

*வினா எண். 525—திரு. இரா. தாமரைக்கனி: மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா:

திருவில்லிபுத்தூர் தொகுதி கட்டயதேவன்பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரிசன நலத்துறையில் இருந்து கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளில் மக்கள் குடியேறாமல் இருப்பது அரசுக்குத் தெரியுமா ?

மாண்புமிகு திரு. எம். விஜயசாரதி : திருவில்லிபுத்தூர் தொகுதி கட்டயத்தேவன்பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் கட்டப்பட்ட இருபத்து மூன்று வீடுகளில் இருபது வீடுகளில் மக்கள் குடியேறியுள்ளனர். மீதமுள்ள மூன்று வீடுகள் பழுதடைந்துள்ளதால் அவற்றில் மக்கள் குடியேறவில்லை.

திரு. இரா. தாமரைக்கனி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 1973 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய சர்க்காரிலிருந்து ஜெயந்தி ஸ்கீம் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அந்த அடிப்படையில், கட்டய தேவன்பட்டியில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் வீடுகள் கட்டிக் கொடுத்தார்கள். அந்த வீடுகள் பூராவும் இடிந்து விட்டன. மாண்புமிகு அமைச்சர் அவர்கள் 23 வீடுகளில் 3 வீடுகள்தான் இடிந்திருக்கின்றன என்று சொன்னார்கள். மீதமிருக்கும் 20 வீடுகளும் இடியும் தருவாயில் இருக்கிறது என்ற காரணத்தால், தமிழக அரசு புதிய வீடுகள் கட்டுவதற்கும், அல்லது ரிப்பேர் செய்வதற்கும் ஆவன செய்யுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எம். விஜயசாரதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திருவில்லிபுத்தூர் தொகுதியில் கட்டய தேவன்பட்டி கிராமத்தைப் பொறுத்த வரையில் இந்த வீடுகள் ஜெயந்தி கிராமத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டவை ஆகும். வீடுகள் கட்டத் துவங்குவதற்கு முன்பு, கருமண்ணாக இருக்கும்

1981 மார்ச் 27]

வீடு கட்டும் இடத்தை சோதனை செய்யாததும், இணைப்பு கொடுக்காததும், வீடுகள் கட்டும்பொழுது சன்னலும், கதவுகளும் பொருத்தாததும், தூண்கள் அமைத்துக் கொடுக்காததுமே இவ்வீடுகள் இவ்வாறு பழுதடைந்ததற்கு காரணம் என்று தமிழ் நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் தெரிவித்திருக்கிறார். இந்தத் திட்டத்தின் படி கட்டப்பட்டிருக்கும் பழுதடைந்த வீடுகள் மட்டுமின்றி, கடன் மற்றும் மானியத்தின் திட்டம் மூலமாக தாட்கோ மூலம் இலவசமாக கட்டப்பட்ட வீடுகளையும் ஆதி திராவிடர் நலத் துறையால் கட்டப்பட்ட பழுதடைந்த வீடுகளையும் சீர் செய்வதற்காக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை இயக்குநர் அவர்கள் மாநிலம் முழுவதிலும் பழுதடைந்த வீடுகள் எங்கெங்கே இருக்கின்றன, அவற்றிற்கான செலவு என்ன என்பது குறித்து அரசுக்கு அளிக்கும்படி கோரப்பட்டிருந்தார். தாட்கோ மேலாண்மை இயக்குநர் இதுபோன்ற மிகச் சிறியதாக உள்ள பணிகள் மாநிலம் முழுவதும் உள்ள எல்லா இடங்களிலும் மிகப் பரவலாக இருக்கின்றன என்றும், தாட்கோவில் தற்போது உள்ள குறைந்த அளவு பணியாளர்களால் இவ்வாறு ஏராளமாக உள்ள இச்சிறு பணிகளைச் செய்ய இயலாது என்றும் ரூபாய் 5,000 மதிப்பீட்டுக்கு குறைவான சிறு வேலைகள் ஆதி திராவிடர் நலத் துறையின் மேற்பார்வையாளர்களின் மூலமே மேற்கொள்ளப்படலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளார். இக்கருத்துருவினை அரசு பரிசீலித்து ஆணையிட உள்ளது.

திரு. க. அன்பழகன்: மாண்புமிகு தலைவர் அவர்களே, கேள்வி கேட்கிற முறையில் ஏதாவது ஒரு தவறான அடிப்படையான கருத்து சொல்லப்பட்டு அமைச்சரிடமிருந்து விடை எதிர்பார்க்கப்படுமானால் அந்தத் தவறான கருத்தை திருத்துவதற்கும் அமைச்சர் அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். அரிசன வீட்டு வசதி மேம்பாட்டுத் திட்டம் என்பது மாநில அரசால் மேற்கொள்ளப்பட்ட திட்டம். மாண்புமிகு உறுப்பினர் சொல்கிற போது மத்திய அரசு மேற்கொண்ட திட்டத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது என்று தெரிவித்தார்கள். இது மாநில அரசுத் திட்டம் என்பதை விடையிலே அமைச்சர் அவர்கள் சொல்லாத காரணத்தால் இது மத்திய அரசு திட்டம் என்பதுபோல் விட்டு விடப்பட்டிருப்பதால் தவறான கருத்து ஏற்படும் என்பதால் நான் தலைவர் அவர்கள் மூலமாக திருத்துவதற்கு முன்வரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு திரு. எம். விஜயசாரதி : தலைவர் அவர்களே, ஜெயந்தி கிராமத் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் ஏறத்தாழ 46 இலட்சம் ரூபாயில் மத்திய அரசு அளித்த மானியத்தைக்கொண்டு கட்டப்பட்டது. அந்த வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளன என்று மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். அந்த வீடுகளைப் பொறுத்த வரையில் அந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இது குறித்துத் தெரிவித்து ஒன்

றிய ஆணையர் மூலமாக இதுபோன்ற தவறுகளுக்குக் காரணமாக இருந்த அதிகாரிகள் மீதும் மற்றவர்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. இரா.தாமரைக்கனி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எங்கள் ஊரிலே கட்டப்பட்ட வீடுகள் ஜெயந்தி ஸ்கீமிலே கட்டப்பட்ட வீடுகள்தான் என்பதைத் தெரிவித்துக் கொண்டு கட்டயத்தேவன் பட்டியில் வீடுகளை மறுபடியும் கட்டமுடியாது, காரணம் பூமி பிளந்து இருக்கிறது, களிமண் இருக்கிறது, அந்த இடத்திலே மேற்கொண்டு கட்டினால் இடிந்துவிழக்கூடிய நிலை தான் ஏற்படும். ஆகவே வேறு ஒரு இடத்தை ஆர்ஜிதம் செய்து கட்டப்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எம். விஜயசாரதி : அரசு இதுகுறித்து விரிவான நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. சோ. அழகர்சாமி : தலைவர் அவர்களே, மாநிலம் பூராவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரிசனங்களுக்காக கட்டப் பட்ட வீடுகள் பழுதடைந்திருப்பவைகளைப் பழுதுபார்ப் பதற்காக துறையின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். ஒவ்வொரு வட்டாரத்தின் அளவிலும் வீடுகளை கட்டுவதற்கு வட்டியில்லாக் கடன்களைக் கொடுப்பதற்கு கூட்டுறவுச் சங்கங்கள் இருக்கின்றன. அந்த மாதிரி கடன்களை அவர்கள் இப்போது பெறமுடியவில்லை. கடன்கள் தரமுடியாது, இனாமாகக் கட்டிக் கொடுத்த வீடுகளுக்கு அவை களை ரிப்பேர் செய்ய பழுதுபார்க்க இடிந்தால் கட்ட கடன் கொடுக்க விதிகள் திருத்தப்படுமா என்பதை அறியவிரும்பு கிறேன்.

மாண்புமிகு திரு. எம். விஜயசாரதி : இதுகுறித்து அரசு பரிசீலனை செய்யும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : **வினாக்கள்—விடைகள்** முடிவுற்றன.

(குறிப்பு).—ஓர் உரையின் தொடக்கத்தில் (*) உடுக்குறியிடப் பெற்றிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பெற்றது என்பதைக் குறிக்கும்.)

2. தகவல் கோரல்

அ. சென்னையில் ஆட்டோ ரிக்ஷாக்கள் ஓடாமல் இருத்தல்

திரு. என். எஸ். வி. சித்தன்: பாயின்ட் ஆப் ஆர்டர் சார், சென்னை நகரத்திலே இன்று காலையிலிருந்து ஆட்டோ ரிக்ஷாக்கள் ஓடவில்லை........

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அதைப்பற்றி நீங்கள் ஒத்தி வைப்புத் தீர்மானமாகக் கொண்டுவரலாம், பாயின்ட் ஆப் ஆர்டரிலே கொண்டுவர முடியாது.